

## வெறுப்பு குற்றம் (Hate Crime) அல்லது பாரபட்ச செயலால் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ பாதிப்புக்குள்ளானால்...

இனம், மதம், மொழி, பாலினம், நிறம் என்று வேறுபாட்டினைச்சுட்டி வாய்மொழியாக (வன் சொற்கள்), உடல், உடைமை (தாக்குதல்) அல்லது மனரீதியாக (கேளிக்கை சித்திரங்கள், காணொளிகள், சமூக வலைதளப்பதிவுகள், அச்சுறுத்துவது) தனிநபர் அல்லது குடும்பத்திற்கு துன்பத்தினை தருவதே வெறுப்புக்குற்றம்.

வெறுப்புக்குற்றத்திற்கு ஆளாகும்பொழுது நீங்கள் செய்ய வேண்டியவை:

- நீங்கள் அபாயத்தில் இருந்தால் உடனடியாக 911 என்ற தொலைபேசியை தொடர்புகொண்டு, நடப்பதைக் கூறி குற்றவாளியிடம் இருந்து உங்களை காக்க அவசரப் பாதுகாப்பு உத்தரவை பெறுங்கள்.
- பொதுவாக வாய்மொழித் தாக்குதலை வைத்தே வெறுப்புக்குற்றங்கள் எளிதாக உறுதி செய்யப்படும். ஆதலால் உங்களுக்கு எதிராக நடந்த குற்றத்தின்போது பேசப்பட்டதை தெளிவாக எழுதிவையுங்கள்.
- உங்களுக்கு ஏற்பட்டது வெறுப்புக்குற்றம் என்று தோன்றினால் காவல் துறையிடம் அறிக்கை பதிவு செய்யுங்கள்.
- காவல் அதிகாரியிடம் அறிக்கையில் வெறுப்புக்குற்றம் என்று பதிவிடச் சொல்லுங்கள்.
- காவல் அதிகாரியின் பெயர் மற்றும் அதிகாரியின் அடையாள எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
- மேலும் உங்கள் அறிக்கையின் நகலை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
- நடந்த வெறுப்புக்குற்றத்தை கீழ்க்கண்ட அரசாங்க அதிகாரியிடமோ அல்லது அலுவலகத்திலோ பதிவுசெய்யுங்கள்:

1. மிச்சிகன் தலைமை வழக்கறிஞர். இணையதளம் <https://HateCrimes@michigan.gov>. தொலைபேசி எண் (313) 456-0180.
2. கூட்டாட்சி புலனாய்வு பணியகம் (FBI). இணையதளம் <https://tips.fbi.gov/>. தொலைபேசி எண் (313) 965-2323.

மேலும் உங்களுக்கு உதவி வேண்டுமென்றால் அமெரிக்கன் சிடீனின்ஸ் பார் ஜஸ்டிஸ் (ACJ - American citizens for justice) அமைப்பை [acjdetroit@gmail.com](mailto:acjdetroit@gmail.com) என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.

- கூடுதலாக சரியான வழக்கறிஞரை அணுகுங்கள் : வழக்கறிஞர் சட்டப்படி உங்களுக்கு உள்ள உரிமைகளை வழக்கின் போது மறுக்கப்படாததை உறுதி செய்வார். மேலும் உரிமையியல் அல்லது சிவில் வழக்கு தாக்கல் செய்வதை பற்றி ஆலோசனை தருவார்.

வெறுப்புக்குற்றத்திற்கு ஆளாவது மிகவும் அதிர்ச்சிதரும். மன ரீதியான பாதிப்புகளுக்கு தகுந்த வல்லுனரை அணுகுங்கள் - வெறுப்புக்குற்றம் உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வுகளையும் மேலும் மன ரீதியான அழுத்தங்களையும் தரும். தேவைப்படும்போது முறையான மன ஆதரவு வல்லுனரை அணுகுங்கள்.

உங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை (விருப்பமிருந்தால்) ஆசிய அமெரிக்கன் நேட்டிவ் ஹவாயின் அண்ட் பஸிபிக் அய்லாண்டெர் சமூகத்தில் (AANHPI) உள்ள சிகிச்சையாளரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் இது பற்றிய விவரங்களை பெற [www.asianmhc.org](http://www.asianmhc.org) என்ற இணையதளத்தை அணுகுங்கள்.

உங்களுக்கு ஏற்பட்ட வெறுப்புக்குற்றம் ஊடகத்தின் கவனத்தை ஈரத்தால், உங்களுக்கு ஊடகத்திடம் பேச விருப்பமில்லையெனில், உங்கள் சார்பாக ஊடகத்திடம் பேச அமெரிக்கன் சிட்ஸின்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பையோ அல்லது உங்களுக்கு நம்பகமான குடும்பத்தினரையோ, நண்பர்களையோ அணுகுங்கள்.